

- ▶ தடுப்பூசியின் விகிதத்தைப் பொறுத்தவரை, ஒற்றை மருந்தளவைப் பெறுவதில் 82.2%-ஐயும், இரண்டு மருந்தளவுகளையும் பெற்றுக்கொள்வதில் 52.7%- ஐயும், நியூ சவுத் வேல்ஸ் தற்போது எட்டியுள்ளது. இது அற்புதம் ஆகும்.
- ▶ 12-15 வயதுடையவர்களில் 20% ஆனோர், ஏற்கனவே ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். கூடுதலான இளையோரை, பள்ளிக்குத் திரும்புவதற்கு முன்பே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். இப்போது மருந்தகங்களில் மொடேர்னா (Moderna) தடுப்பூசியின் விநியோகம் அதிகரித்து வருகிறது.
- ▶ எங்கள் 70% இரட்டைத் தடுப்பூசி மருந்தளவு இலக்கை அடைய, நாம் அனைவரும் கட்டாயம் தொடர்ந்தும் இணைந்து செயற்படவேண்டும். ஒரு மருந்தளவானது, ஓரளவு பாதுகாப்பை அளிக்கும் அதே வேளையில், உங்களது இரண்டாவது மருந்தளவைச் சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ள முன்வருவது முக்கியம். உங்கள் தடுப்பூசிக்கு இன்றே nsw.gov.au-இல் பதிவு செய்யுங்கள்.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 935 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். துரதிஷ்டவசமாக, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஆட்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க வேண்டும். அக்டோபர் தான் மிக மோசமான மாதமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் எமது அமைப்பு அதைச் சமாளிக்கும் மற்றும் அனைவரும் அதை நம்பியிருக்கலாம்.
- ▶ இன்று மாலை 5 மணி முதல், கவ்ரா (Cowra) பொதுமுடக்கத்திற்கு உள்ளாகும். செப்டம்பர் 13 முதல் கவ்ராவில் இருந்த எவரும், வீட்டிலேயே தங்கியிருக்கும் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீங்கள் அறிந்துவைத்திருப்பதைத் தயவுசெய்து உறுதிசெய்து கொள்ளுங்கள்: <https://www.nsw.gov.au/covid-19/rules>
- ▶ சில புறநகர்ப்பகுதிகளில் மகிழ்ச்சிகரமாக எண்ணிக்கைச் சரிவுகளை நாம் காண்கின்ற அதே வேளை, நாம் அவ்வளவு விரைவில் திருப்தியடைந்துவிட இயலாது. கிரீனேக்கர் (Greenacre), கில்்ட்ஃபோர்ட் (Guildford), பாங்க்ஸ்டவுன் (Bankstown), மெரிலாண்ட்ஸ் (Merrylands), காசுலா (Casula), வேலாண்ட் (Wayland), ஃபீர்டீல்ட் (Fairfield), மாரூப்ரா (Maroubra), வொலொங்கொங் (Wollongong), மத்திய கரையோரம் (Central Coast), வோட்டர்லூ (Waterloo), ரெட்ஃபேர்ன் (Redfern), மற்றும் உட்புற நகர் (inner city) ஆகியவையே கவலைக்கிடமான புறநகர்ப் பகுதிகள் ஆகும். இந்தப் பகுதிகளில் உள்ள சமூகங்களை விழிப்புடன் இருக்குமாறும், பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வருமாறும், அவர்கள் கோவிட்-19 கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்து கொள்ளுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
- ▶ நியூ சவுத் வேல்ஸ் ஒரு கடினமான காலத்தைக் கடந்துள்ளது, ஆனால் நாங்கள் அதிகமான உறுதிப்பாட்டை உணர்கிறோம், அத்துடன் எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் ஆர்வ மனப்பாங்குடனும் எதிர்நோக்குகிறோம். விதிகளைப் பின்பற்றி, தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் மூலம், நாம் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லலாம்.